

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான  
திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2014

Open / Limited Competitive Examination for Recruitment to Grade III  
of the Sri Lanka Accountants' Service - 2014

(01) நிதிக் கணக்கியல் - வினாத்தாள் I  
Financial Accounting - Paper I

முன்று மணித்தியாலங்கள்  
Three hours

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

1. சிறிபுர தனியார் லிமிடெட் கம்பனியின் 31.03.2014 திகதியிலான பரீட்சை மீதி கீழே தரப்படுகின்றது.

	வரவு ('000)	செலவு ('000)
சாதாரண பங்கு மூலதனம் ( 4 000 பங்குகள்).....		20 000
மீட்கப்பட முடியாத முன்னுரிமை பங்கு மூலதனம் (2 000 பங்குகள்).....		10 000
01.04. 2013. ல் நிறுத்தி வைத்த இலாபம் .....		2 500
விற்பனை பொருள் கிரயம் / விற்பனை .....	175 000	371 800
வங்கிகடன் .....		20 000
விநியோகச் செலவுகள் .....	15 000	
நிர்வாகச் செலவுகள் .....	12 000	
ஏனைய செலவுகள் .....	7 500	
நிதிச் செலவுகள் .....	2 500	
செலுத்திய வருமானவரி - 2013/2014 .....	5 500	
- 2012/2013 .....	1 600	
<b>சொத்துக்கள், பொறி மற்றும் உபகரணம்</b>		
காணி .....	150 000	
கட்டிடங்கள் .....	12 000	
மோட்டார் வாகனங்கள் .....	10 500	
<b>01.04. 2013 திகதியிலான தேய்மான ஒதுக்கம்</b>		
கட்டிடம் .....		1 200
மோட்டர் வாகனம் .....		1 900
31.03. 2014 தொக்கு .....	2 000	
வியாபார வருமதியாளர்கள் .....	5 000	
வியாபார சென்மதியாளர்கள் .....		6 000
01.04. 2013 வருமானவரி ஒதுக்கம் .....		1 500
வங்கி .....	15 000	
இடைக்கால பங்கிலாபம் செலுத்தியது		
சாதாரண பங்குகள் .....	4 000	
முன்னுரிமைப் பங்குகள் .....	2 000	
முதலீடுகள் .....	33 500	
தொங்கல் கணக்கு .....		18 200
	<b>453 100</b>	<b>453 100</b>

மேலதிக் தகவல்கள்

- 31.03. 2014 திகதியிலான புதியபொருள் கண்டுபிடிப்பு உரிமத்தின் தேறிய கைக்கு கிட்டிய பெறுமதி ரூபா 1 800 000.
- கம்பனி 31.03. 2014 ல் காணியினை மீள்மதிப்பீடு செய்தது. காணியின் பெறுமதி மீள்மதிப்பீட்டின் பின் காணியின் பெறுமதி ரூபா 200 000 000 ஆகும் இது புத்தகங்களில் காட்டப்படவில்லை.

- (iii) கம்பனியானது 01.04.2009 ல் ரூபா 1 500, 000 க்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தை 31.03.2014 ல் ரூபா 800 000 மோட்டார் வாகனமொன்றை விற்பனை செய்தது. கிடைத்த பணம் வங்கிக்கணக்கு மற்றும் மோட்டார் வாகன கணக்கில் பதியப்பட்டது. மோட்டார் வாகனத்தை விற்பனை சம்பந்தமாக வேறு எந்த பதிவும் கணக்குப் புத்தகங்களில் மேற்கொள்ளப்படவில்லை.
- (iv) கம்பனியானது நடைமுறை அல்லாத சொத்துக்கு நேர்கோட்டு முறையில், கிரயத்தில் கீழ் காட்டப்பட்டவாறு தேய்மானம் கழிக்கப்படுகிறது.
- மோட்டார் வாகனங்கள் - 25% வருடமொன்றிற்கு  
கட்டிடம் - 10% வருடமொன்றிற்கு
- (v) வங்கிகடன் 01.01.2014 இல் பெறப்பட்டது. கடன் தொகையினை சமமான நான்கு காலாண்டு தவணையில் 01.04.2014 திகதியிலிருந்து மீளச் செலுத்தப்பட்ட வேண்டும்.
- (vi) பரீட்சை மீதியில் காட்டப்பட்டுள்ள வங்கி மீதி மார்ச்சு 2014 வங்கி கணக்கு இணக்கக் கூற்று தயாரிக்கப்படுவதற்கு முன்னர் பெறப்பட்டதாகும். வங்கி கணக்கு இணக்கக்கூற்று தயாரிக்கும்போது கீழே வரும் தகவல்கள் குறிப்பெடுக்கப்பட்டன.
- வங்கியில் வைப்பிலிடப்பட்ட போதும் தேறாத காசோலை ரூபா 5 000 000.
  - வழங்கப்பட்டபோதும் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் ரூபா 3 000 000.
  - ரூபா 1 000 000 வருமதியாளர் ஒருவரால் வியாபார வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்ட போதும் வியாபார புத்தகங்களில் பதியப்படவில்லை.
  - ரூபா 500 000 பெறுமதியான காப்புறுதி தொகை வங்கியில் நிலையான கட்டளையின்பேரில் செலுத்தப்பட்டிருந்தபோதிலும் வியாபார புத்தகங்களில் பதியப்படவில்லை.
- (vii) வருடத்திற்கான வருமான வரி பொறுப்பு ரூபா 8 500 000 என மதிப்பிடப்பட்டது.
- (viii) 2014.04.20 திகதியிலேற்பட்ட தீ விபத்தின்போது வியாபார கட்டிடப் பகுதியொன்று சேதமடைந்தது. இந்த நட்டத்தின் பெறுமதி ரூபா 200 000 என மதிப்பிடப்பட்டது.
- (ix) கணக்கீட்டு செய்முறையின்போது பின்வரும் வழக்கங்கள் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
- விற்பனை பட்டியல் ரூபா 2 200 000 கணக்கீட்டு ஏடுகளிலிருந்து முற்றாக பதியப்படாமல் விடுபட்டிருந்தது.
  - விளம்பர செலவு ரூபா 7 500 000, புத்தகங்களில் 5 700 000 ஆக பதியப்பட்டிருந்தது.
  - பெறப்பட்ட 10 000 000 வாடகை வருமானம் வங்கி கணக்கில் சரியாக பதியப்பட்டிருந்த போதிலும் வாடகைச் செலவுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
- (x) கம்பனியினது இயக்குனர்களால் 30.05.2014 எடுக்கப்பட்ட இயக்குநர்கள் சபை தீர்மானத்தின்படி கீழ்வருவன தெரிய வந்தது.
- 31.03.2014 லுள்ள சாதாரண பங்கு மூலதனகாரர்களுக்கு பங்கொன்றுக்கு ரூபா 3 பங்கு இலாபம் வருடமொன்றிற்கு செலுத்துவதற்கு
  - 31.03.2014 லுள்ள முன்னுரிமை பங்கு மூலதனகாரர்களுக்கு பங்கொன்றிற்கு வருடமொன்றுக்கு ரூபா 2 பங்கு இலாபம் பங்கு ஒன்றுக்கு செலுத்துவதற்கு
- (xi) நிதிக்கூற்றுக்கள் 10.06.2014 ல் பணிப்பாளர் சபையினால் வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்டது.

### வேண்டப்படுவது

வரையறுக்கப்பட்ட சிறிபுர நிறுவனத்திற்கான விளம்பரப்படுத்துவதற்கு பொருத்தமான முறையில் கீழே குறிப்பிட்டவற்றைத் தயாரிக்குக.

- (1) 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான ஒன்றித்த வருமானக் கூற்று
- (2) 31.03.2014 உள்ளவாறான நிதி நிலைபரக்கூற்று
- (3) 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான உரிமை மாற்றங்களுக்கான கூற்று
- (4) சொத்துக்கள் மற்றும் பொறி உபகரணத்துக்கான கணக்கு குறிப்பு

( 40 புள்ளிகள்)

2. (i) கணக்கீட்டு விகிதங்களை பாவிப்பதிலுள்ள இரண்டு நன்மைகள் மற்றும் மட்டுப்பாடுகளை கூறுக.
- (ii) பொறுப்புக்கள் வரையறுத்த கம்பனியொன்றின் உரிமைப் பங்கு மற்றும் உபகாரப் பங்கு வழங்கலிலுள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமையும் எழுதுக.
- (iii) கணனி அடிப்படையிலான கணக்கீட்டு முறைமையின் நன்மைகள் நான்கை குறிப்பிடுக.
- (iv) கணக்கீட்டு மென்பொருள் ஒன்றை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் நான்கை குறிப்பிடுக.
- (v) நிதிக்கூற்றுக்களின் மட்டுப்படுத்தல்கள் நான்கை எழுதுக.

( 10 புள்ளிகள்)

3. அருணோதய மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கம்பனியின் சாராம்சப்படுத்திய நிதிக் கூற்றுக்கள் கீழே தரப்படுகின்றன.

அருணோதய மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கம்பனி  
31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கூற்று

	ரூபா. '000	ரூபா. '000
விற்பனை .....		75 000
விற்பனை பொருள் கிரயம் .....		(40 000)
மொத்த இலாபம்.....		35 000
ஏனைய வருமானம் (குறிப்பு 01) .....		10 000
		<u>45 000</u>
விநியோக செலவுகள் .....	10 000	
நிர்வாகச் செலவுகள் .....	15 000	
நிதிச் செலவுகள் கடன் வட்டி .....	5 000	
		<u>(30 000)</u>
வரிக்கு முன் இலாபம் .....		15 000
வருமானவரி .....		(5250)
வருடத்துக்கான இலாபம் .....		<u>9 750</u>
<b>ஏனைய ஒன்றித்த வருமானம்</b>		
காணி மீள் மதிப்பு மேலதிகம் .....		1000
<b>வருடத்துக்கான மொத்த ஒன்றித்த வருமானம் .....</b>		<u><u>10 750</u></u>

அருணோதய மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கம்பனி  
31 மார்ச்சிலான நிலை நிலபரக்கூற்று

	2014 (ரூ. '000)	2013 (ரூ. '000)
சொத்துக்கள், பொறி மற்றும் உபகரணம் (குறிப்பு 02)	200 000	213 000
முதலீடுகள் .....	57 000	40 000
தொக்குகள்.....	7 000	12 000
வியாபார வருமதியாளர் .....	25 000	50 000
முதலீட்டு வருமானம் பெறவேண்டியது .....	5 000	7 000
காசு.....	63 000	78 000
	<u>357 000</u>	<u>400 000</u>
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் .....	112 000	100 000
மீள் மதிப்பு ஒதுக்கம் .....	6 000	5 000
பொது ஒதுக்கம் .....	1 750	3 000
நிறுத்தி வைத்த இலாபம்.....	17 000	8 000
வங்கிகடன் .....	200 000	259 000
வியாபார சென்மதியாளர்.....	13 000	18 000
அட்டுறு செலவு - வருமானவரி .....	4 250	3 000
- கடன்வட்டி .....	3 000	4 000
	<u>357 000</u>	<u>400 000</u>

அருணோதய மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கம்பனி  
31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான உரிமை மூலதனக் கூற்று

(ரூ. '000)

	சாதாரண பங்கு மூலதனம்	மீள் மதிப்பு ஒதுக்கம்	பொது ஒதுக்கம்	நிறுத்திவைத்த இலாபம்	மொத்தம்
<b>01.04.2013 மீதி</b>	100 000	5 000	3 000	8 000	116 000
பங்கு வழங்கல்	10 000	-	-	-	10 000
ஆண்டுக்கான மொத்த ஒன்றித்த வருமானம்	-	1 000	-	9 750	10 750
பொது ஒதுக்கம்	-	-	750	(750)	-
உபகாரப் பங்கு உழங்கல்	2 000	-	(2 000)	-	-
<b>31.03.2014 மீதி</b>	<b>112 000</b>	<b>6 000</b>	<b>1 750</b>	<b>17 000</b>	<b>136 750</b>

குறிப்புகள் :

குறிப்பு 01

ஏனைய வருமானம்	(ரூ. '000)
மோட்டார் வாகன விற்பனை இலாபம்	2 000
முதலீட்டு வருமானம்	8 000
	<u>10 000</u>

குறிப்பு 02

பொறி, உபகரணம் மற்றும் ஆதனங்கள்

	காணி	கட்டிடம்	மோட்டார் வாகனம்
<b>01.04.2013 கிரயம்</b>	100 000	60 000	90 000
சேர்ப்பு	-	10 000	-
மீள் மதிப்பு	1 000	-	-
விற்குது	-	-	(20 000)
<b>31.03.2014இல் மீதி</b>	<u>101 000</u>	<u>70 000</u>	<u>70 000</u>
<b>01.04.2013 திரண்ட தேய்மானம்</b>	-	12 000	25 000
வருடாந்த தேய்மானம்	-	3 000	9 000
விற்குது	-	-	(8 000)
<b>31.03.2014 மீதி</b>	<u>-</u>	<u>15 000</u>	<u>26 000</u>
<b>31.03.2014 கொண்டு செல்லும் மீதி</b>	<b>101 000</b>	<b>55 000</b>	<b>44 000 = 200 000</b>

வேண்டப்படுவது:

31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான அருணோதய தனியார் கம்பனியினது LKAS 07 இன்படி நேர்முறையிலான (Direct method) காசுப்பாய்ச்சல் கூற்று

( 20 புள்ளிகள் )

4. 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான அமர மற்றும் சாமா வரையறுத்த தனியார் கம்பனிகளின் நிதிக்கூற்றுக்கள் சுருக்கமாக தரப்படுகின்றன.

**31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கூற்று**

	அமர கம்பனி (ரூ. '000)	சாமா கம்பனி (ரூ. '000)
விற்பனை .....	2 250	2 000
விற்பனை பொருள் கிரயம் .....	(1 450)	(1 500)
மொத்த இலாபம் .....	800	500
செலவுகள் .....	(450)	(300)
வரிக்கு முன் இலாபம் .....	350	200
வருமான வரி .....	(150)	(100)
வருடத்துக்கான தேறிய இலாபம் .....	200	100

**31.03.2014 திகதியிலான நிதி நிலைபரக்கூற்று**

	அமர கம்பனி (ரூ. '000)	சாமா கம்பனி (ரூ. '000)
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் .....	800	1 600
தொக்கு .....	100	200
வியாபார வருமதியாளர் .....	130	100
காசு .....	170	100
	<b>1 200</b>	<b>2 000</b>
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் .....	500	1 000
நிறுத்தி வைத்த இலாபம் .....	360	400
வங்கி கடன் .....	140	200
வியாபார சென்மதியாளர் .....	80	220
அட்டுறு செலவினம் .....	120	180
	<b>1 200</b>	<b>2 000</b>

**மேலதிக தகவல்கள் :**

- கொடுப்பனவில் அமர மற்றும் சாமா போன்ற இரண்டு கம்பனிக்குமான கடன் வட்டி ரூ. 100 000 உள்ளடக்கப்பட்டது.

**வேண்டப்படுவது :**

கீழ்வரும் விகிதங்கள் இரண்டு கம்பனிகளுக்கும்:

- (1) மொத்த இலாப விகிதம்
- (2) தேறிய இலாப விகிதம்
- (3) நடைமுறை விகிதம்
- (4) திரவ விகிதம்
- (5) வட்டி அடைப்பு (cover) விகிதம்
- (6) உரிமைக்கான வருமான விகிதம்
- (7) மொத்த சொத்துக்கான வருமான விகிதம்

( 15 புள்ளிகள் )

5. (i) சத்துருக்கவின் வியாபாரத்தின் 31.03.2014 திகதியிலான வருமதியாளர் மொத்த பேரேட்டு கணக்கு மீதியின் மொத்தம் ரூபா 75 000 (வரவு - Debit) அந்த திகதியிலான வருமதியாளர் கட்டுப்பாட்டுக் கணக்குடன் இந்தமீதி இணங்கி இருந்தது. ஏப்ரல் 2014 தொடர்பிலான கீழ் வரும் தகவல்கள் தரப்படுகின்றன.

	ரூபா.
கடன் விற்பனை .....	125 000
காசு விற்பனை .....	210 000
வருமதியாளரிடமிருந்து பெறப்பட்ட பணம் .....	100 000
ஐயக்கடன் ஒதுக்கம் .....	7 500
கொடுத்த கழிவு .....	10 000
உட்திரும்பல் .....	5 000
அறவிடமுடியாக் கடன் .....	4 000
வருமதியாளர்களிடம் அறவிடப்பட்ட பிந்திய கொடுப்பனவு வட்டி .....	9 000

30.04.2014 இலுள்ள வருமதியாளர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி மொத்த வருமதியாளர் பேரேட்டுக் கணக்கு மீதிகளுடன் இணங்கவில்லை. பரிசீலித்தபோது கீழ்வரும் விடயங்கள் விசாரணைகளின்போது தெரியவந்தது.

- (அ) அறவிட முடியாக்கடனாக பதிவழிக்கப்பட்ட ரூபா 2 000 வருமதியாளர் பேரேட்டில் பதியப்படவில்லை.  
 (ஆ) கொடுத்த கழிவு ரூபா 3 000 வருமதியாளர் பேரேட்டில் உள்ள உரிய வருமதியாளர் கணக்கில் பிழையான பக்கத்தில் பதியப்பட்டிருந்தது.  
 (இ) விற்பனைப் பட்டியல் ரூபா 10 000 உரிய வருமதியாளர் பேரேட்டில் உள்ள வருமதியாளர் கணக்கில் பதியப்பட்டிருக்கவில்லை.

**வேண்டப்படுவது :**

- (1) ஏப்ரல் 2014 க்கான வருமதியாளர் கட்டுப்பாட்டுக் கணக்கு.  
 (2) 30 ஏப்ரல் 2014 வருமதியாளர் கட்டுப்பாட்டுக் கணக்கையும், வருமதியாளர் பேரேட்டுக் கணக்கிலுள்ள வருமதியாளர் மொத்த தொகைகளையும் இணக்கும் கூற்று.

- (ii) வங்கிக் கூற்றுப்படி சத்துராவின் 31.07.2014 ஆந் திகதியிலான வங்கி மேலதிகப்பற்று மீதி ரூபா 40 000 வியாபாரத்தின் காசுப் புத்தகப்படி வங்கிமீதி அந்த திகதியில் இணங்கி இருக்கவில்லை. வித்தியாசத்திற்கான காரணிகள் கீழ்வருவனவாக இருந்தது.

- (அ) வங்கியில் வைப்பிலிடப்பட்ட போதும் தேறாத காசோலையின் பெறுமதி ரூபா 15 000 .  
 (ஆ) வழங்கப்பட்டபோதும் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலையின் பெறுமதி ரூபா 10 000.  
 (இ) வியாபாரத்தின் காசுப் புத்தகத்தில் அஜந்த என்பவரால் நேரடி வைப்பு செய்யப்பட்ட பணம் ரூபா 12 000 பதியப்பட்டிருக்கவில்லை.  
 (ஈ) ரூபா 4 000 தொலைபேசிக் கட்டணம் வியாபாரத்தின் வங்கியால் செலுத்தப்பட்டிருந்தபோதிலும் காசுப் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கவில்லை.  
 (உ) வியாபாரத்தின் நிலையான வைப்புக்கான வட்டி வருமானம் ரூபா 18 000 வங்கி கணக்குக்கு சேர்க்கப்பட்டிருந்தபோதும் வியாபார காசுப் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கவில்லை.  
 (ஊ) வங்கிக் கட்டணம் ரூபா 1 000 வியாபாரத்தின் காசுப் புத்தகத்தில் பதியப்படவில்லை.

**வேண்டப்படுவது :**

- (1) சீராக்கப்பட்ட யூலை 2014 மாதத்துக்கான காசுப் புத்தக / வங்கி கணக்கு  
 (2) யூலை 2014 மாதத்துக்கான வங்கி கணக்கு இணக்கக்கூற்று.

( 15 புள்ளிகள் )

\*\*\*

සියලුම හිමිකම් ඇවිරිණි]  
முழுப் பதிப்புரிமையுடையது]  
All Rights Reserved]

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் / Department of Examinations, Sri Lanka  
இலங்கை கணக்காளர் சேவை தரம் III ற்கு ஆட்சேர்ப்பதற்கான  
திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2014  
Open / Limited Competitive Examination for Recruitment to Grade III  
of the Sri Lanka Accountants' Service - 2014

(02) நிதிக் கணக்கியல் - வினாத்தாள் II  
Financial Accounting - Paper II

மூன்று மணித்தியாலங்கள்  
Three hours

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

1. (i) RCS அசோசியேட்டஸில் ரொசான், சத்துரங்க மற்றும் சத்துருவன் ஆகிய மூன்று பங்களாளர்கள் முறையே வியாபார இலாப நட்டங்களை 3:2:1 என்று விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். பங்குடைமை ஒப்பந்தப்படி மூலதன வட்டியாக 10% பெறுவதற்கு பங்களாளர் உரித்துடையவராவார். மேலும் ரொசான் மற்றும் சத்துருவன் மாதாந்த சம்பளமாக முறையே ரூபா 20 000 ஐயும் 15 000 ஐயும் பெற உரித்துடையவர்கள்.

31.03.2014 ல் பங்குடைமை வியாபாரத்திலே உள்ளவாறான பரீட்சை மீதி கீழே தரப்படுகின்றது.

	ரூபா. ('000)	ரூபா. ('000)
மூலதன மீதிகள் 01.04.2013		
- ரொசான் .....	-	5 000
- சத்துருங்க .....	-	4 000
- சத்துருவன் .....	-	3 500
நடைமுறைக் கணக்கு மீதிகள் 01.04.2013		
- ரொசான் .....	-	200
- சத்துருங்க .....	-	100
- சத்துருவன் .....	50	-
தொக்குகள் 01.04.2013 கிரயம் .....	780	-
கொள்வனவுகள் .....	6 600	-
காணிகட்டிடம் - கிரயத்தில் .....	7 500	-
அலுவலக உபகரணம் - கிரயத்தில் .....	2 500	-
மோட்டார் வாகனங்கள் - கிரயத்தில் .....	2 700	-
முதலீடுகள் .....	500	-
தேய்மான ஒதுக்கம் 01.04.2013		
- கட்டிடம் .....	-	600
- அலுவலக உபகரணம் .....	-	700
- மோட்டார் வாகனங்கள் .....	-	850
விற்பனை .....	-	15 250
வட்டிச் செலவு .....	150	-
வாடகை .....	440	-
விற்பனை திரும்பல் .....	250	-
கழிவு பெற்றது மற்றும் கொடுத்தது .....	160	60
விற்பனை செலவுகள் .....	1 350	-
அலுவலக செலவுகள் .....	3 750	-
வருமதியாளர்களும் ஐயக்கடன் ஒதுக்கமும் .....	4 200	1 415
அறவிட முடியாக்கடன் மற்றும் ஐயக்கடன் .....	420	-
உட்கமை கூலி .....	180	-
நன்மதிப்பு .....	500	-
கடன் கணக்கு - சத்துருவன் .....	-	300
எடுப்பனவு		
- ரொசான் .....	250	-
- சத்துரங்க .....	300	-
- சத்துருவன் .....	175	-
வங்கி மேலதிகப் பற்று .....	-	780
	<b>32 755</b>	<b>32 755</b>

**மேலதிக தகவல்கள் ;**

- (அ) 31.03.2014 ல் சந்துருவன் பங்குடைமையிலிருந்து ஓய்வூதியுடன் ரொசானும் சத்துரங்கவும் பங்குடைமையை தொடர்ந்து நாடாதி செல்வதாகவும் இலாப நட்டங்களை சமமாக பகிருவதாகவும் தீர்மானித்தனர். சந்துருவனுக்கு உரித்தான மொத்த தொகை அவரது கடன் கணக்குக்கு மாற்றப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
- (ஆ) புதிய பங்குடைமை ஒப்பந்தப்படி பங்காளர்கள் இலாபபகிர்வாக சம்பளம் பெற முடியாது. மூலதன வட்டியாக ஆண்டுக்கு 12% உரித்துடையவர்கள்.
- (இ) நன்மதிப்பு 31.03.2014 திகதியில் ரூபா 800 000 ஆக மதிப்பிடப்பட்டுவதுடன் பங்காளர்களது புத்தகங்களில் நன்மதிப்பு கணக்கு காட்டப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
- (ஈ) அறவிடமுடியாக்கடனாக ரூபா 200 000 பதிவழிக்க தீர்மானிக்கப்பட்டது.
- (உ) 31.03.2014 ம் திகதியில் அட்டுறு அலுவலக செலவு ரூபா 55 000 ஆக இருப்பதுடன், ரூபா 75 000 விற்பனை செலவுகள் 31.03.2015 ம் ஆண்டு முடிவடைந்த வருடத்திற்குரியதாகும்.
- (ஊ) 31.03.2014 திகதியிலான தொக்குகள் ரூபா 865 000 ஆக கிரயத்தில் விலைமதிக்கப்பட்டதுடன் தேறிய கைக்கு கிட்டும் மொத்த பெறுமதியாக ரூபா 985 000 என மதிப்பிடப்பட்டது.
- (எ) பங்குடைமை வியாபாரத்தின் காணியின் கிரயம் ரூபா 5 000 000 ஆவதுடன் ஆதனம் பொறி மற்றும் உபகரணம் நேர்கோட்டு முறையில் கீழ்வருமாறு தேய்மானம் செய்யப்படுகிறது.

கட்டிடம்	- 5% வருடமொன்றிற்கு
அலுவலக உபகரணம்	- 20% வருடமொன்றிற்கு
மோட்டார் வாகனம்	- 10% வருடமொன்றிற்கு

- (ஏ) பரீட்சை மீதியில் காட்டப்பட்டிருக்கும் நிலையான முதலீடுகளில் 01.10.2013 இல் மூன்று வருடங்களுக்கு ஆண்டு வட்டி வீதம் 9% க்கு இடப்பட்டதாகும்.

**வேண்டப்படுவது :**

- 31.03.2014 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக்கூற்று
- 31.03.2014 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இலாப நட்ட பகிர் கணக்கு
- பங்காளர்களது மூலதன கணக்கு மற்றும் நடைமுறை கணக்குகள்
- 31.03.2014 திகதியிலான நிதி நிலைபரக்கூற்று (ஐந்தொகை)

(32 புள்ளிகள்)

- (ii) சனத் மற்றும் மகேல முறையே இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிரும் பங்குடைமை ஒன்றை நாடாதி செல்கின்றனர். 31.03.2014 ல் பங்குடைமையை கலைப்பதற்காக அவர்கள் தீர்மானித்தனர். அந்த திகதியிலான நிதிநிலைமைக் கூற்று கீழே தரப்படுகின்றது.

	ரூபா. ('000)
<b>நடைமுறை அற்ற சொத்துக்கள்</b>	
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் .....	7 500
முதலீடுகள் .....	1 250
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>	
தொக்குகள் .....	750
வியாபார வருமதியாளர்கள் .....	810
காகம் வங்கியும் .....	390
	<b>10 700</b>
<b>உரிமை</b>	
மூலதனக் கணக்குகள்	
- சனத் .....	4 750
- மகேல .....	3 250
நடைமுறைக் கணக்குகள்	
- சனத் .....	245
- மகேல .....	325
<b>நடைமுறை அற்ற பொறுப்புக்கள்</b>	
கடன் கணக்கு - மகேல .....	1 500
<b>நடைமுறைப் பொறுப்புக்கள்</b>	
வியாபார சென்மதியாளர்கள் .....	630
	<b>10 700</b>



**மேலதிக தகவல்கள் ;**

- (அ) மோட்டார் வாகனம் ஒன்று ரூபா 2 400 000 ஐ கொண்டு செல்லும் மீதியாக கொண்டிருந்தபோதும் சனத்தால் ரூபா 2 800 000 க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வியாபாரக் கடன்பட்டோர் 5% கழிவுடன் பணம் வசூலிக்கப்படுகின்றனர். ரூபா 500 000 தொகைகள் பதிவழிக்கப்படுவதுடன் காசு மற்றும் வங்கி மீதி தவிர ஏனைய சொத்துக்கள் ரூபா 8 200 000 க்கு விற்கப்பட்டது.
- (ஆ) எல்லா பொறுப்புக்களும் முற்றாக தீர்க்கப்பட்டன. சென்மதியாளர்களிடமிருந்து 10% கழிவு பெறப்பட்டது.
- (இ) கலைப்புச் செலவு ஆக ரூபா 800 000 செலவழிக்கப்பட்டது.

**தேவைப்படுவது ;**

1. தேறிய கணக்கு
2. பங்காளர்களது மூலதனக் கணக்கு
3. காசுக் கணக்கு

(8 புள்ளிகள்)  
(மொத்தம் 40 புள்ளிகள்)

**2. பீற்றர் பொதுக்கூட்டுத்தாபனத்தினது 31.03.2014 இல் முடிவடைந்த ஆண்டுக்காக இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் கீழே தரப்படுகின்றன.**

- (i) 01.04.2013 நிதி குத்தகை ஒப்பந்தத்தில் மோட்டார் வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டது. அந்த மோட்டார் வாகனத்தின் நியாயப் பெறுமதி ரூபா 4 500 000 இல் உடனடிக்காசாக ரூபா 1 000 000 செலுத்தப்பட்டதுடன் மீதியானது 31.03.2014 இல் இருந்து ஐந்து சமமான ஆண்டுத் தவணைகள்படி ரூபா 800 000 ல் செலுத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. முதலாவது 31.03.2014 மற்றும் இரண்டாவது தவணைக் கட்டணங்கள் குத்தகை வட்டி முறையே ரூபா 420 000 ம் ரூபா 370 000 ஐ உள்ளடக்கியது. முதலாவது வருடாந்த தவணைக் கட்டணம் உரிய காலத்தில் செலுத்தப்பட்டது. மோட்டார் வண்டியின் பாவனைக்காலம் 05 வருடங்களாகும்.
- (ii) கம்பனியானது ஒரு வருட உத்தரவாத அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்கிறது. மொத்த விற்பனை ரூபா 8 000 000 உத்தரவாதத்துக்கு உட்பட்டதாக 31.03.2014 திகதியிலான உத்தரவாத ஒதுக்கம் மொத்த விற்பனையின் 5% ஆக மதிப்பிடப்பட்டது. 31.03.2013 திகதியிலான நிலுவை உத்தரவாத ஒதுக்கம் ரூபா 350 000 ஆவதுடன் கம்பனி ரூபா 280 000 உத்தரவாத செலவாக 2014.03.31 ல் முடிவடைந்த ஆண்டின்போது செலவழித்தது.
- (iii) விற்பனை இல்லையெனில் திரும்பல் என்ற அடிப்படையில் ரூபா 2 000 000 க்கு பட்டியல்படுத்தப்பட்ட பொருட்கள் கம்பனியால், முகவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. கொள்விலைக்கு 25% இலாபம் குறித்து வைத்து பட்டியல்படுத்தப்பட்டு பொருட்கள் அனுப்பப்படும் 31.03.2014 திகதியில் 60% ஆன பொருட்கள் விற்கப்படாமல் முகவர்களிடம் எஞ்சியிருந்தது.
- (iv) பொறி ஒன்றானது ரூபா 1 500 000 01.04.2011 இல் வாங்கப்பட்டது. வாழ்வுக்காலம் 08 வருடங்களாகவும் இறுதிப் பெறுமதி. 300 000 ஆகவும் மதிப்பிடப்பட்டது. எப்படியாயினும் 2013.04.01 ல் இந்தப் பொறியின் பாவனைக் காலம் கொள்வனவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 07 வருடங்களாகவும் இறுதிப் பெறுமதி ரூபா 200 000 ஆகவும் மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டது.
- (v) 2014.03.01 திகதியில் தரத்திலும் குறைவான மூலப்பொருள்கள் வழங்கியதற்காக இழப்பீட்டு தொகையாக 1 000 000 கோரி கம்பனியால் வழங்குநருக்கு எதிராக வழக்கு வைக்கப்பட்டது. கம்பனி வழக்குரைஞர்கள் கருத்துப்படி இந்த கோரிக்கை வழக்கு கம்பனிக்கு சாதகமாக இருப்பதற்கு கூடியளவு நிகழ்தகவு சாத்தியமுடையதாகும்.

**வேண்டப்படுவது ;**

- (1) மேற்காட்டிய கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கணக்கு
- (2) மேற்காட்டிய கொடுக்கல் வாங்கல்களை காட்டக்கூடிய நிதி நிலைபரக் கூற்று (ஐந்தொகை) பிரித்தெடுப்பு 31.03.2014 திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கு
- (3) மேற்கூறிய கொடுக்கல் வாங்கல்களை கருத்தில் கொள்ளாமல் கணக்கிடும் வருடத்திற்கான வருட இலாபம் ரூபா 2 100 000 ஆயின் சரியான ஆண்டு இலாபத்தை காட்டும் கூற்று.

(15 புள்ளிகள்)

3. கண்டி விளையாட்டு கழகத்தின் 31.03.2014 திகதியிலான நிதி நிலைபரக் கூற்று வருமாறு.

	ரூபா. ('000)		
	கிரயம்	திரண்ட தேய்மானம்	கொண்டு செல்லும் மீதி
<b>நடைமுறையற்ற சொத்துக்கள்</b>			
விளையாட்டு மற்றும் அலுவலக உபகரணம் ....	950	180	770
தளபாடம் .....	600	120	480
	1 550	300	1 250
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>			
தொக்குகள் .....	-	150	-
சந்தா நிலுவை.....	-	125	-
வியாபார வருமதியாளர் .....	-	200	-
காகம் வங்கியும் .....	-	450	925
			<b>2 175</b>
<b>உரிமை மூலதனம்</b>			
திரட்டு நிதியம் .....	-	-	1 150
பின்போடப்பட்ட வருமானம் .....	-	-	450
<b>நடைமுறைச் பொறுப்புக்கள்</b>			
வியாபார சென்மதியாளர்கள் .....	-	420	-
முன்பெறப்பட்ட சந்தா .....	-	95	-
அட்டுறு செலவு .....	-	60	575
			<b>2 175</b>

31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகளின் சாராம்சம் கீழே தரப்படுகிறது

	ரூபா. ('000)		ரூபா. ('000)
<b>பெறுவனவுகள்</b>		<b>கொடுப்பனவுகள்</b>	
ஆண்டு சந்தா	2 250	கொள்வனவு	950
ஆயுள் சந்தா	400	தளபாடம்	800
நன்கொடை	475	வாடகை	240
காக விற்பனை	750	சென்மதியாளர் கொடுப்பனவு	670
வருமதியாளரிடமிருந்து பெற்றது	600	மின்சாரம், தொலைபேசி	440
பெறப்பட்ட விளையாட்டு வருமானம்	550	விளையாட்டுப் போட்டிக்கான செலவு	410
ஆண்டு விளையாட்டு போட்டியின் வருமானம்	400	சம்பளம்	650
		விளையாட்டு அமைப்பு செலவு	330
		பானங்கள்	200
		விளையாட்டு உபகரணம்	450
		ஏனைய செலவுகள்	125

**மேலதிக தகவல்கள் ;**

- (அ) 31.03.2013 இல் முடிவடைந்த ஆண்டின் விளையாட்டு கழகத்தினால் ஆயுள் அங்கத்துவ முறைமையை அறிமுகப்படுத்தியது. கிடைத்த வருடத்தில் இருந்து 10 வருடங்களுக்கு மேலாக வருமானச் செலவுக்கணக்குக்கு ஆயுட்கால அங்கத்துவக் கட்டணம் சாட்டுதல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. நிதிநிலைபரக் கூற்றில் பின்போடப்பட்ட வருமானமாக காட்டப்பட்ட தொகையானது மீதியாக உள்ள ஆயுள் அங்கத்துவக் கட்டணமாகும்.
- (ஆ) 31.03.2014 திகதியில் சந்தா நிலுவை, முன் செலுத்திய சந்தா முறையே ரூபா 230 000 ம் ரூபா 180 000 ம் ஆகும். மேலும் வருடாந்த தொடக்கத்தில் ரூபா 45 000 சந்தா நிலுவை பதிவழிக்க தீர்மானிக்கப்பட்டது.
- (இ) அங்கத்தவர்களுக்காக விளையாட்டுக் கழகம் பேணும் சிறுறுண்டிசாலைக்கான விற்பனை, கொள்வனவு, தொக்கு, வருமதியாளர் மற்றும் சென்மதியாளர் ஆகும்.
- (ஈ) 31.03.2014 லுள்ள தொக்கின் பெறுமதி கிரயத்தில் ரூபா 230 000 இற்கு பெறுமதியிடப்பட்டதோடு தேறிய கைக்கு கிட்டிய பெறுமதி ரூபா 195 000 ஆகும்.
- (உ) நடைமுறை அற்ற சொத்துக்கள் கீழ்வருமாறு தேய்மானம் செய்யப்படுகின்றன.  
விளையாட்டு மற்றும் அலுவலக உபகரணம் - 10% வருடமொன்றிற்கு  
தளபாடம் - 20% வருடமொன்றிற்கு

- (ஊ) நடைமுறை அற்ற சொத்துக்கள் கீழ்காட்டப்பட்டுள்ள திகதியில் கொள்வனவு செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் அலுவலக உபகரணம் - 01.07.2013  
தளபாடம் - 01.10.2013
- (எ) 2013.03.31 திகதியிலான அட்டுறு செலவுகள் அட்டுறு வாடகையை பிரதிபலிப்பதாகும். கட்டிட வாடகை மாதத்துக்கு ரூபா. 25 000 ஆகும்.
- (ஏ) கட்டிட வாடகையில் சிற்றுண்டிசாலை வாடகை 40% ஆன வாடகையாகும். மேலும் சிற்றுண்டிசாலை ஊழியர் சம்பளம் ரூபா 350 000
- (ஐ) வருமதியாளர் மற்றும் சென்மதியாளர் மீதிகள் 31.03.2014 திகதியில் முறையே ரூபா 375 000, ரூபா 325 000 ஆகும்.

**வேண்டப்படுவது ;**

- (அ) சிற்றுண்டிசாலை 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கு ஆன இலாபத்தை கணிப்பதற்கான வருமானக்கூற்று
- (ஆ) 31.03.2014 முடிவடைந்த ஆண்டுக்கான வருமான செலவுக் கணக்கு
- (இ) 31.03.2014 திகதியிலான நிலைபரக்கூற்று ஐந்தொகை

(20 புள்ளிகள்)

4. (i) சிக்மா கட்டிட நிர்மாண மட்டுப்படுத்தப்பட்ட தனியார் கம்பனி வியாபாரமானது கட்டிட நிர்மாண ஒப்பந்தங்களை செய்கிறது. கீழே காணப்படும் தகவல்கள் 01.09.2012 திகதியில் கூடிய ஒப்பந்தம் சம்பந்தமானவை.

	ரூபா. ('000)
ஒப்பந்த விலை இணங்கியது .....	2 500
மொத்த கிரய மதிப்பீடு.....	1 800
<b>31.03.2014 திகதியில்</b>	
மொத்த கிரயம் செலவிட்டது இத்திகதிவரை.....	850
சான்றுப்படுத்திய வேலை பெறுமதி .....	1 000
பெற்ற மொத்தசெயற்பாட்டு கொடுப்பனவு	600
<b>31.03.2014 திகதியில்</b>	
மொத்த கிரயம் செலவிட்டது இத்திகதிவரை.....	950
சான்றுப்படுத்திய வேலை பெறுமதி .....	2 200
கொடுப்பனவு இத்திகதிவரை .....	1 750

நியமக் குறிப்பீடு (specifications) மற்றும் மொத்த கிரய மதிப்பீட்டின் மாற்றங்களால் 31.03.2014 இல் முடிவடைந்த ஆண்டுக்கான ஒப்பந்த விலை மற்றும் ஒப்பந்த வருமானம்முறையே ரூபா 200 000 இனாலும் ரூபா. 300 000 இனாலும் அதிகரித்தது.

**தேவைப்படுவது ;**

1. 31.03.2013 மற்றும் 31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக்கூற்று பிரித்தெடுப்பு
2. 31.03.2013 மற்றும் 31.03.2014 ல் முடிவடைந்த திகதியில் நிதிநிலைபரக் கூற்று பிரித்தெடுப்பு

(08 புள்ளிகள்)

(ii) இசுகிரி வியாபாரம் கொழும்பை தலைமைக் காரியாலயம் கண்டியை கிளைக்காரியாலயமாகவும் கொண்டு இயங்குகிறது. 31.03.2014 திகதியின் பின்வரும் மீதிகள் பிரித்தெடுக்கப்பட்டன.

	தலைமைக்காரியாலயம்		கிளை	
	வரவு (ரூ.)	செலவு (ரூ.)	வரவு (ரூ.)	செலவு (ரூ.)
ஆரம்ப தொக்கு - கிரயத்தில்	100 000	-	-	-
- பட்டியல் விலையில்	-	-	72 000	-
01.04.2013 இல் உள்ளவாறானதேறாத இலாபம்		14 400		
கொள்வனவு	1 960 000			
கிளைக்கு அனுப்பிய சரக்கு	-	860 000	-	-
தலைமைக்காரியாலயத்திலிருந்து கிடைத்த பொருட்கள்	-	-	800 000	-
விற்பனை	-	1 940 000	-	1 232 000
ஏனைய வருமானம்	-	128 000	-	72 000
விநியோக செலவு	75 500	-	89 100	-
நிர்வாக செலவு	45 500	-	55 200	-
நிதிச் செலவு	62 000	-	32 000	-

**மேலதிக தகவல்கள்;**

(அ) தலைமைக் காரியாலயம் ஆனது கிளைக்கு கிரயத்தில் 25% ஐ கூட்டி இலாபம் குறித்து வைத்து பட்டியல் விலையில் பொருட்களை அனுப்புகிறது.

(ஆ) 31.03.2014 திகதியில் இறுதித் தொக்கு

தலைமைக் காரியாலயம் - ரூபா. 120 000 கிரயத்தில்

கிளை - ரூபா. 48 000 பட்டியல் விலையில்

**வேண்டப்படுவது ;**

தலைமைக் காரியாலயம் மற்றும் கிளை ஆகியவற்றுக்கான 31.03.2013 ல் முடிவடைந்த ஆண்டுக்கான நிர்வாக வடிவ வருமான கணக்கு

(07 புள்ளிகள்)

(மொத்தம் 15 புள்ளிகள்)

5. ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் மகாநாம வியாபாரத்தின் 31.03.2014 ஆண்டின் புத்தகங்களிலிருந்து பிரித்தெடுத்த மீதிகள் கீழே தரப்படுகின்றன.

	வரவு ரூபா. ('000)	செலவு ரூபா. ('000)
பொறி கிரயம் / தேய்மான ஒதுக்கம்	1 200	300
கட்டிட கிரயம் / தேய்மான ஒதுக்கம்	800	200
மோட்டார் வாகனம் - கிரயம் / தேய்மான ஒதுக்கம்	750	150
தொக்கு 01.04.2014 தினத்தில்		
- மூலப்பொருள்	110	-
- புத்துருவாகும் வேலை	72	-
- முடிவடைந்த பொருள்	224	-
- பொதியிடல் திரவியம்	45	-
கொள்வனவு மூலப்பொருள்	975	-
கொள்வனவு முடிவடைந்தபொருள்	165	-
கொள்வனவு பொதியிடல் திரவியம்	210	-
உட்குறைக்கூலி மூலப்பொருள்	44	-
விற்பனை	-	3 315
சம்பளமும் கூலியும்	450	-
மின்சாரம்	180	-
வாடகை	90	-

**மேல்திகத் தகவல்கள்;**

(அ) 31.03.2014 இல் தொக்கு நிலைமை	ரூபா.
மூலப்பொருள்	166 000
புத்துருவாகும் வேலை	88 000
பொதியிடல் திரவியம்	33 000
முடிவடைந்த பொருள்	210 000

(ஆ) புத்துருவாகும் வேலைகள் மூலக்கிரயத்தில் மதிப்பிடப்படுகின்றன.

(இ) சம்பள கூலி உள்ளடக்கங்கள் கீழேயுள்ளவாறு அமைந்துள்ளன.

தொழிற்சாலை - நேரடி	- 30%
தொழிற்சாலை - மறைமுகம்	- 30%
விநியோகம்	- 40%

(ஈ) 30% ஆன மின்சாரமும் 40% ஆன வாடகையும் தொழில்சாலைக்கு உரியதாகும்

(உ) பொதியிடல், விற்பனைப் பிரிவில் விற்பனைக்கு முன்னர் செய்யப்படுகிறது

(ஊ) ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்களுக்கான தேய்மானம் குறைந்து செல்லும் மீதி முறையில் கீழ்வரும் வீதத்தில் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கு தேய்மானம் கணக்கிடப்படவில்லை.

கட்டிடம்	- 12%
மோட்டார் வாகனம்	- 10%
பொறி	- 20%

(எ) தொழிற்சாலையின் கொண்டு செல்லும் பெறுமதி ரூபா 200 000.

**வேண்டப்படுவது ;**

31.03.2014 ல் முடிவடைந்த ஆண்டுக்கான உற்பத்திக் கணக்கு

(10 புள்ளிகள்)

\* \* \*

සියලුම හිමිකම් ඇතිවේ]

முழுப் பதிப்புரிமையுடையது]

All Rights Reserved]

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் / Department of Examinations, Sri Lanka

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான  
திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2014

Open / Limited Competitive Examination for Recruitment to Grade III of the  
Sri Lanka Accountants' Service - 2014

(03) செலவினம் மற்றும் முகாமைத்துவக் கணக்கியல்  
Cost and Management Accounting

மூன்று மணித்தியாலங்கள்  
Three hours

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

1. லங்கா இரசாயன உற்பத்திப் பொருள் லிமிடெட்டின் இரண்டு தொடர்ச்சியான செய்முறையினூடாக இரசாயனப் பொருட்களை அனுப்புவதன் மூலம் இணைந்த உற்பத்தி பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. செய்முறை 1 இன் வெளியீடு செய்முறை 2 இற்கு மாற்றப்பட்டு அதிலிருந்து மூன்று இணைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உடனடியாக விற்பனை செய்யப்படுகின்றது. செய்முறைகள் சம்பந்தமாக தரவுகள் ஏப்பிரல் 2014 இற்கு கீழே தரப்படுகின்றன.

	செய்முறை 1	செய்முறை 2
	ரூபா	ரூபா
நேர்மூலப் பொருள் .....	10 000	—
கி.கிராம் ஒன்று ரூபா 4 படி, 2 500 கி.கி		
நேர்க்கூலி .....	6 250	6 900
மேந்தலைகள் .....	4 500	6 900
சாதாரண நட்டம் .....	10% அலகு ஒன்றுக்கு	பூச்சியம்
நட்டங்களின் கழிவுப் பெறுமதி .....	ரூபா 2 கி.கி ஒன்றுக்கு	—
வெளியீடு .....	2 300 கி.கி	இணைப்பொருட்கள்
		A 900 கி.கி.
		B 800 கி.கி.
		C 600 கி.கி.

இரண்டு செய்முறைகளிலும் ஆரம்ப அல்லது இறுதித் தொக்கு இருக்கவில்லை. செய்முறை 2 இன் வெளியீடுகளின் விற்பனை விலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

இணை உற்பத்தி பொருள் A கி.கிராம் ஒன்று 24 ரூபாய்படி

இணை உற்பத்தி பொருள் B கி.கிராம் ஒன்று 18 ரூபாய்படி

இணை உற்பத்தி பொருள் C கி.கிராம் ஒன்று 12 ரூபாய்படி

நீர் செய்ய வேண்டியது :

- செய்முறை 1 இற்கான கணக்குகளை தயாரித்து அதனுடன் அசாதாரண நட்டம் அல்லது இலாபக் கணக்குகளின் பதிவுகளை தயாரிக்குக.
- ஒவ்வொரு இணை பொருட்களுக்காக ஒதுக்கப்படும் இலாபத்தை செய்முறை 2 இன் மொத்தக் கிரயத்தைப் பகிர்வதனால் கணக்கிடுக.
  - வெளியீடுகள் நிறையின் அடிப்படையில்
  - உற்பத்தியின் சந்தை பெறுமதியின் அடிப்படையில்

( 25 புள்ளிகள் )

2. மல்டி உற்பத்தி லிமிடெட் ஆனது தனது ஒரு புதிய உற்பத்தி பொருளை உற்பத்தி செய்யும் செய்முறையை திட்டமிட்டு உற்பத்தி செய்து சந்தைப்படுத்த எண்ணியுள்ளது. இந்தக் கம்பனி உற்பத்தியை யூலை 2014ல் உற்பத்தி செய்யத் தொடங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. அதற்கான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

(i) அலகு ஒன்றிற்கான நியம உற்பத்திக் கிரயம், ஆனது சாதாரண உற்பத்தி மட்டத்தின் அடிப்படையில் 50 000 அலகுகளாவதுடன் அது கீழே தரப்படுகிறது.

	(ரூபா)
நேர்மூலப் பொருள்	20
நேர்க்கூலி	10
மாறும் மேந்தலை	20
நிலையான மேந்தலை	5
<b>மொத்தக் கிரயம்</b>	<b>55</b>

நிலையான மேந்தலைகள் சீராக ஆண்டு முழுவதும் செய்யப்படுவதாக அனுமானிக்கப்படுகிறது. நிலையான மேந்தலைகள், பொறித் தேய்மானம். தொழிற்சாலை கட்டிட தேய்மானமாக ரூபா 70 000 ஐ கொண்டதாகும்.

(ii) 2014 ம் ஆண்டு இறுதி ஆறுமாதத்துக்கான விற்பனை எதிர்வு கூறல்கள் தரப்படுகின்றன.

மாதம்	அலகுகளின் எண்ணிக்கை	விலை (ரூபா)
யூலை	1 000	80
ஆகஸ்ட்	3 000	70
செப்டெம்பர்	3 400	80
ஒக்டோபர்	4 000	70
நொவம்பர்	4 000	80
டிசம்பரும் அதன் பின்னரும்	3 500	80

60% விற்பனைகள் கடன் அடிப்படையிலும் மீதி காசுக்கும் ஆகும். விற்பனை இடம்பெற்ற மாதத்திலேயே 50% ஆன வருமதியாளர்கள் விற்பனை பணத்தை செலுத்துவதுடன் மீதிப் பணத்தை அடுத்து வரும் மாதத்தில் செலுத்துவர்.

- (iii) விற்பனை செலவு, மொத்த விற்பனையில் 5% ஆக மதிப்பிடப்படுவதுடன் அவை செலவழிக்கப்படும் மாதத்திற்கு அடுத்த மாதத்தில் செலுத்தப்படும்.
- (iv) கம்பனிக் கொள்கையானது யூலை 2014 மாதத்திலிருந்து முடிவடைந்த பொருட்கள் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாத விற்பனையின் 50% ஐ பிரதிபலிக்க வேண்டும். புத்துருவாகும் வேலை வைத்திருக்கப்படுவதில்லை.
- (v) கம்பனியின் கொள்கையானது மூலப் பொருட்கள் தொக்கினைப் பொறுத்தவரையில் அடுத்த மாத உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களில் குறைந்தது 50% ஆவது முதல் மாத இறுதியில் பேணவேண்டுமென்பதாகும். கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கு அடுத்த மாதத்தில் மூலப்பொருள் கொள்வனவுக்கான கொடுப்பனவு செய்யப்படும்.
- (vi) மாதாந்த கூலிகள் ஏற்படுத்தப்படும் மாதத்திலேயே செலுத்தப்படும்.
- (vii) 25% ஆன மாறும் மேந்தலைகள் அந்த மாதத்திலேயே கொடுப்பனவு செய்யப்படுவதுடன் மீதி அடுத்த மாதத்தில் தீர்க்கப்படும்.
- (viii) நிலையான மேந்தலைகள் ஏற்படுத்தப்படும் அதே மாதத்தில் செலுத்தப்படும்.

**நீர் செய்ய வேண்டியது :-**

(அ) மாதாந்த காசுப் பாதீட்டை 31.12.2014 ல் முடிவடைந்த இறுதி ஆறுமாத காலப்பகுதிக்கு மேற்கந்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்குக.

(ஆ) 31.12.2014 ல் வருமதியாளர் மீதி மற்றும் மொத்த சென்மதியாளர் மீதிகள் கணிப்பிடுக.

( 25 புள்ளிகள்)

3. தொழிற்சாலையொன்றின் உற்பத்தி ஒன்றின் ஒருவருடத்துக்கான உற்பத்தி பாதீடு சுருக்கமாக கீழே தரப்படுகிறது.

உற்பத்தி கணியம் : 160 000 அலகுகள்

உற்பத்தி கிரயம் :-

நேர்மூலப் பொருள் : ஒன்றிற்கு ரூபா 8.20 கி.கி படி 224 000 கி.கி

நேர்க்கூலி : மணித்தியாலமொன்றுக்கு ரூபா 9 படி, 144 000 மணித்தியாலங்கள்

மாறும் மேந்தலைகள் : ரூபா. 633 000

நிலையான மேந்தலைகள் : ரூபா. 2 016 000

மாறும் மேந்தலை நேர்க்கூலி மணித்தியால வீதத்தில் உறிஞ்சப்படுகிறது. நிலையான மேந்தலை முன் தீர்மானிக்கப்பட்டபடி வெளியீடுகளின் அலகொன்றின் வீதத்தில் உறிஞ்சப்படுகிறது.

அந்த வருடத்தின்போது 143 000 அலகுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அதற்கு பின்வரும் கிரயங்கள் செலவழிக்கப்பட்டன.

நேரடி மூலப் பொருள் : ரூபா 1 627 000 கிரயத்திற்கு கி.கி 203 450

நேரடிக் கூலி : ரூபா 1 183 000 கிரயத்திற்கு 130 000 மணித்தியாலங்களுக்கு

மாறும் மேந்தலைகள் : ரூபா. 578 000

நிலையான மேந்தலை : ரூபா 2 001 000

நீர் பின்வருவனவற்றை கணிப்பீடு செய்யும்படி வேண்டப்படுகிறீர்.

- (i) நியம அலகுக் கிரயம்
- (ii) திரவிய விலை முரண்
- (iii) திரவிய பாவனை முரண்
- (iv) நேரடி கூலி வீத முரண்
- (v) நேரடி கூலி வினைத்திறன் முரண்
- (vi) மாறும் மேந்தலை செலவின முரண்
- (vii) மாறும் மேந்தலை வினைத்திறன் முரண்
- (viii) நிலையான மேந்தலை செலவின முரண்
- (ix) நிலையான மேந்தலை கனவளவு முரண்
- (x) மொத்த கிரய முரண்

( 26 புள்ளிகள் )

4. XY கம்பனிக்கான பின்வரும் தரவுகள் உமக்கு தரப்படுகின்றன

வருடம்	விற்பனை ரூபா	இலாபம் ரூபா
2013	360 000	24 000
2014	420 000	29 000

நீர் பின்வருவனவற்றைக் கணிக்கமாறு வேண்டப்படுகிறீர் :-

- (i) இ / க விகிதம் (P/V ratio)
- (ii) சமப்பாட்டுப் புள்ளி (Break - event point)
- (iii) விற்பனை ரூபா 540 000 ஆக இருக்கும்போது இலாபம்
- (iv) ரூபா 36 000 இலாபம் ஈட்டுமபோது விற்பனை
- (v) 2014 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு எல்லை (Margin of safety)

( 13 புள்ளிகள் )



5. விசேட உற்பத்தி பொருள் 'A' ஐ பிளாஸ்டிக் உற்பத்திக் கம்பனி உற்பத்தி செய்கிறது. 2013 ம் ஆண்டுக்கான கீழ்வரும் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

'A' இற்கான மாதாந்த தேவை 2 000 அலகுகள்

கட்டளையிடும் கிரயம்	:	ரூபா 100
ஆண்டுக்கான பேணுதல் கிரயம்	:	
அலகொன்றுக்கு	:	ரூபா. 26
சாதாரண பாவனை (Usage)	:	கிழமையொன்றிற்கு 100 அலகுகள்
குறைந்த பாவனை	:	கிழமையொன்றிற்கு 40 அலகுகள்
அதிகூடிய பாவனை	:	கிழமையொன்றிற்கு 150 அலகுகள்
மீண்டும் கட்டளையிடும் காலம்	:	4 தொடக்கம் 6 வாரங்கள் வரை

மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் பின்வருவனவற்றை கணிக்குக.

- (i) மீள் கட்டளை கணியம் (ROQ)
- (ii) மீள் கட்டளை மட்டம் (ROL)
- (iii) மிகக்குறைந்த மட்டம்
- (iv) அதிகூடிய தொக்கு மட்டம்
- (v) சராசரி தொக்கு மட்டம்

( 11 புள்ளிகள் )

\* \* \*

සියලු ම හිමිකම් ඇවිරිණි]  
முழுப் பதிப்பரிமையடையது]  
All Rights Reserved]

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் / Department of Examinations, Sri Lanka

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான  
திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2014

Open / Limited Competitive Examination for Recruitment to Grade III of the  
Sri Lanka Accounts' Service - 2014

(05) கணக்காய்வு மற்றும் விசாரணைகள்  
Auditing and Investigations

மூன்று மணித்தியாலங்கள்  
Three hours

எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.

1. (i) அகக் கணக்காய்வு (Internal Audit) மற்றும் "அகச் செவ்வை" (Internal check) என்பதனால் குறிப்பிடப்படுபவை யாவை என விளக்குக. (10 புள்ளிகள்)
- (ii) வெளியக கணக்காய்வாளரால் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய அகக் கணக்காய்வாளரின் கடமைகள் ஐந்தைக் குறிப்பிடுக. (10 புள்ளிகள்)
2. 1995 ஆம் ஆண்டின் 15 ஆவது இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியதிச் சட்டங்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு நியமங்களில் குறிப்பிடப்படும் கீழுள்ள விடயங்களைத் தெளிவுபடுத்துக.
  - (i) பொருள் தன்மை மற்றும் கணக்காய்வு இடர் (Materiality and Audit Risk) என்பவற்றிற்கிடையிலான தொடர்பு (06 புள்ளிகள்)
  - (ii) கணக்கீட்டிற்குரிய அகக் கட்டுப்பாட்டினால் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் (Internal controls related to Accounts) (08 புள்ளிகள்)
  - (iii) அகக் கட்டுப்பாடுகளின் இயல்பான வரையறைகள் (Inherent Limitations in internal controls) (06 புள்ளிகள்)
3. (i) அரசாங்க நிறுவனங்களிலே கணக்காய்வு தொடர்பாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசினது அரசியலமைப்பு சட்டத்திலே காட்டப்பட்டுள்ளவாறு கணக்காய்வாளர் நாயகத்தினது வகிபாகத்தை குறிப்பிடுக. (10 புள்ளிகள்)
- (ii) அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் யாவை? (10 புள்ளிகள்)
4. கணக்காய்வு தொடர்பாக உம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வருட இறுதியிலான கணக்கு கூற்றுக்களில் காட்டப்படும் பின்வரும் உருப்படிகளை நீர் எவ்வாறு சான்றுப்படுத்துவீர் / உருப்படி சரிபார்ப்பீர்?
  - (i) நிலையான சொத்துக்களுக்கான கணக்கிடப்பட்ட தேய்மான ஒதுக்கங்கள்
  - (ii) ஊழியர்களின் சம்பளங்கள்
  - (iii) வங்கி மேலதிகப்பற்றுகள்
  - (iv) ஐயக் கடன்களுக்கான ஒதுக்கங்கள்
  - (v) நீண்ட கால முதலீடுகள் (20 புள்ளிகள்)
5. சுருக்கக் குறிப்புகள் எழுதுக
  - (i) பகுப்பாய்வு நடைமுறைகள் (Analytical Procedures)
  - (ii) 1978 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டம் (Financial Act No. 38 of 1971)
  - (iii) அகக் கட்டுப்பாட்டு வினாக் கொத்துக்கள் (Internal Control questionnaire)
  - (iv) செயல் முன்னேற்ற கணக்காய்வு (Performance Audit)
  - (v) கணக்காய்வும், புலனாய்வும் (Audit and Investigation) (20 புள்ளிகள்)

\*\*\*